



ශ්‍රී ලංකා දේශීය ආදායම්
இலங்கை உள்நாட்டு இறைவரி
Sri Lanka Inland Revenue

படிவ இல :- Asmt_IIT_002_1_T

**வருமான விபரத்திரட்டு – தனியாள்
அட்டவணை 01-ஊழிய வருமானம்
வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026**

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)

இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்

ஊழிய வருமானத்தின் விபரங்கள் (உள்நாடு மற்றும் வெளிநாடு)														
வகை	தொழில் தருநரு கம்பனிப் பெயர்	தொழில்தருநரின் வ.அ.இ.(TIN)	ஊதியம் (ரூபா)										சதம்	
101	102	103	104											
*A	.1													
	.2													
	.3													
*B	.4													
	.5													
	.6													
மொத்த ஊதியம்			105											
வகை	தொழில் தருநர் / கம்பனிப் பெயர்	தொழில்தருநரின் வ.அ.இ.(TIN)	முடிவுறுத்தல் நன்மைகள் (ரூபா)										சதம்	
106	107	108	109											
*A	.1													
	.2													
	.3													
*B	.4													
	.5													
	.6													
மொத்த முடிவுறுத்தல் நன்மைகள்			110											
மொத்த ஊழிய வருமானம் (105+110)			111											
/// ஆம் கூட்டில் உள்ள தொகையை விபரத்திரட்டின் 10 ஆம் கூட்டில் பதியவும் முதன்மை ஊழியத்திற்கு "A" மற்றும் இரண்டாவது ஊழியத்திற்கு "B"														

ஊழிய வருமானம் - விலக்களிக்கப்பட்ட தொகை A ☐ ஃ விலக்கப்பட்ட தொகை B ☐														
விலக்களிக்கப்பட்ட (A) / விலக்:கப்பட்ட (B) வருமானத்தின் வகை	TIN (வ.அ.இ.) அல்லது தொழில்தருநரின் பெயர்	தொகை (ரூபா)											சதம்	
112	113	114												
.1														
.2														
.3														
மொத்த விலக்களிப்பு / விலக்கப்பட்ட வருமானம் (114 ஆம் கூட்டின் மொத்தம்)		115												
115+216+317 ஆம் கூடுகளின் மொத்த தொகையை விபரத்திரட்டின் 210 ஆம் கூட்டில் பதியவும்														



**வருமான விபரத்திரட்டு – தனியாள்
அட்டவணை 02 – வியாபார வருமானம்;
வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026²**

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)

இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்

A. ஏக உரிமைத்துவத்திலிருந்தான வியாபார வருமானம்																
செயற்பாட்டு குறியீடு		வியாபாரத்தின் இயல்பு					ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)					சதம்				
201		202					203									
.1																
.2																
.3																
ஏக உரிமைத்துவத்திலிருந்தான மொத்த வியாபார வருமானம்							204									
ஏகஉரிமைத்துவத்திலிருந்தான மொத்த வியாபார விற்பனை புரள்வு							204A									
B. பங்குடமையிலிருந்தான பங்காளரின் வியாபார வருமானம்																
செயற்பாட்டு குறியீடு		பங்குடமைப் பெயர்			பங்குடமையின் வ.அ.இ (TIN)			ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)					சதம்			
205		206			207			208								
.1																
.2																
.3																
பங்குடமையிலிருந்தான பங்காளரின் மொத்த வியாபார வருமானம்							209									
பங்குடமையிலிருந்தான பங்காளரின் மொத்த வியாபார விற்பனை புரள்வு							209A									
C. நம்பிக்கை நிதியத்திலிருந்து பயனாளியின் வியாபார வருமானம் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு)																
செயற்பாட்டு குறியீடு		நம்பிக்கை நிதியத்தின் பெயர்			நம்பிக்கை நிதியத்தின் வ.அ.இ. (TIN)			ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)					சதம்			
210		211			212			213								
.1																
.2																
நம்பிக்கை நிதியத்திலிருந்தான பயனாளியின் மொத்த வியாபார வருமானம்							214									
நம்பிக்கை நிதியத்திலிருந்தான பயனாளியின் மொத்த வியாபார விற்பனை புரள்வு							214A									
மொத்த வியாபார வருமானம் (204 + 209 + 214) (உள்நாடு மற்றும் வெளிநாடு)							215									
215ஆம் கூட்டின் தொகையினை விபரத்திரட்டின் 20ஆம் கூட்டில் பதியவும்																

வியாபார வருமானம் - A விலக்களிக்கப்பட்ட தொகைகள் / ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள்																
விலக்கப்பட்ட தொகைகள் B																
(ரூபா)		சதம்														
விலக்களிக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்ட தொகைகள் / ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள்							216									
216+115+317 ஆம் கூடுகளின் மொத்த தொகையை விபரத்திரட்டின் 210 ஆம் கூட்டில் பதியவும்																

ம/ஆ உரிமை கோரல் அதிகரிக்கப்பட்ட மூலதன கொடுப்பனவு														
(ரூபா)		சதம்												
216A														



வருமான விபரத்திரட்டு – தனியாள்
அட்டவணை 03 – முதலீட்டு வருமானம்
வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)

இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்

பகுதி I	A. முதலீட்டு வருமானம் (பங்குடமை அல்லது நம்பிக்கை நிதியம் தவிர்த்த) (உள்நாடு மற்றும் வெளிநாடு)															
	செயற்பாட்டு குறியீடு					வருமான வகை					ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)					சதம்
	301					302					303					
						.1										
						.2										
						.3										
						.4										
						.5										
	மொத்த முதலீட்டு வருமானம் (பங்குடமை அல்லது நம்பிக்கை நிதியம் தவிர்த்த)										304					
	B. பங்குடமையிலிருந்து பங்காளரின் முதலீட்டு வருமானம் (உள்நாடு மற்றும் வெளிநாடு)															
	செயற்பாட்டு குறியீடு					பங்குடமை பெயர்					வ.அ.இ. (TIN)		ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)			சதம்
	305					306					307		308			
						.1										
						.2										
						.3										
பங்குடமையிலிருந்தான பங்காளரின் மொத்த முதலீட்டு வருமானம்										309						
C. நம்பிக்கை நிதியத்திலிருந்தான பயனாளியின் முதலீட்டு வருமானம் (உள்நாடு மற்றும் வெளிநாடு);																
செயற்பாட்டு குறியீடு					நம்பிக்கை நிதியத்தின் பெயர்					வ.அ.இ. (TIN)		ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் (ரூபா)			சதம்	
310					311					312		313				
					.1											
					.2											
நம்பிக்கை நிதியத்திலிருந்தான பயனாளியின் மொத்த முதலீட்டு வருமானம்										314						
மொத்த முதலீட்டு வருமானம் (304+309+314)										315						
3/5 ஆம் கூட்டில் உள்ள தொகையினை விபரத்திரட்டின் 3/7 ஆம் கூட்டில் பதியவும்																
பகுதி II	முதலீட்டு வருமானத்திற்கான நிவாரணங்கள்.										ரூபா					சதம்
	வாடகை வருமானத்திற்கான நிவாரணம் (ஏக உரிமைத்துவம் மற்றும் பங்குடமையிலிருந்தான மொத்த வாடகை வருமானத்தின் 25%)										316					
	3/6 கூட்டில் உள்ள தொகையினை விபரத்திரட்டின் 6/7 ஆம் கூட்டில் பதியவும்															
பகுதி III	முதலீட்டு வருமானத்திற்கு விலக்களிக்கப்பட்ட தொகைகள்/ ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் A விலக்கப்பட்ட தொகைகள் B										ரூபா					சதம்
	விலக்களிக்கப்பட்ட / விலக்கப்பட்ட தொகைகள்										317					
	3/7+2/6+1/5 ஆம் கூடுகளின் மொத்த தொகையினை விபரத்திரட்டின் 2/7 ஆம் கூட்டில் பதியவும்															



வருமான விபரத்திரட்டு – தனியாள்
அட்டவணை 04 – ஏனைய வருமானம்
வரி மதிப்பீட்டாண்டு: **2025/2026**

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)	
-------------------------------------	--

இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்
--

வருமான வகை (உள்நாடு மற்றும் வெளிநாடு)										ஈட்டங்கள் மற்றும் வருமானங்கள் (ரூபா)										சதம்	
401										402											
.1																					
.2																					
.3																					
.4																					
ஏனைய வருமானத்தின் மொத்தம்										403											
ஏனைய வருமானத்தின் மொத்த புரள்வு										403A											
403 ஆம் கூட்டில் உள்ள தொகையை விபரத்திரட்டின் 40 ஆம் கூட்டில் பதியவும்																					

210A இந்த வருடத்தில் வெளிநாட்டு நாணயத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தொகை						
விபரம்	ஊழியம் a	வியாபாரம் b	முதலீடு c	ஏனைய d	மொத்தம் e=(a+b+c+d)	
புரள்வு / வருமானம் ரூபா.	404					
ஈட்டம் மற்றும் இலாபம் ரூபா.	405					
அனுப்பப்பட்ட தொகை ரூபா.	406					
406.e ஆம் கூட்டில் உள்ள தொகையை விபரத்திரட்டின் 210யு ஆம் கூட்டில் பதியவும்						

210B ஏனைய வருமானத்திற்காக விலக்களிக்கப்பட்ட தொகைகள்ஃ ஈட்டங்கள் மற்றும் இலாபங்கள் A விலக்கப்பட்ட தொகைகள் B										ரூபா										சதம்	
விலக்களிக்கப்பட்ட / விலக்கப்பட்ட தொகைகள்										407											
115+216+317+407 ஆம் கூடுகளின் மொத்த தொகையினை விபரத்திரட்டின் 210 ஆம் கூட்டில் பதியவும்																					



வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026

[illegible]

[illegible]



வருமான விபரத்திரட்டு – தனியாள்
அட்டவணை 06 - இறுதி நிறுத்திவைத்தல்
கொடுப்பனவுகளில் நிறுத்திவைத்தல் வரி (நி. வை. வ)

வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)	
இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்	

அட்டவணை 06 A –இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவுகள் – நிறுத்திவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட நி. வை.வ																						
சான்றி தழ் இல.	நிறுத்தி வைத்தல் முகவரின் வ.அ.இ	சான் றிதழ் இலக் கம்	பெற்றுக்கொண்ட தொகை (ரூபா)										சதம்	வகை	நிறுத்தி வைத்தல் முகவரின் வ.அ.இ						சான்றித ழ் இல.	
601	602	603	604												605						606	
.1																						
.2																						
.3																						
.4																						
கழிக்கப்பட்ட மொத்த இறுதி நி.வை.வ (605ஆம் கூட்டின் மொத்தம்)												607										
அட்டவணை 06 D—இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவுகள் – நிறுத்திவைத்தல் முகவரினால் கழிக்க தவறிய நி. வை.வ																						
மூலம்	வகை	பெற் றுக் கொ ண்ட திகதி	பெற்றுக்கொண்ட தொகை (ரூபா)										சதம்	நிறுத்திவைக்கப்படுபவரி னால் கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய பி. வை.வ (ரூபா)						சதம்	கொடுப் பனவுத் திகதி	
608	609	610	611											612						613		
.1																						
.2																						
.3																						
கழிக்கத் தவறிய மொத்த இறுதி நி.வை.வ மொத்தம் (612 ஆம் கூட்டின் மொத்தம்)												614										

614 ஆம் கூட்டின் தொகையினை 8 ஆம் அட்டவணையின் (வரி கணிப்பீடு) 811 ஆம் கூட்டில் பதியவும்



அட்டவணை 07 B - நிறுத்திவைத்தல் வரி - நிறுத்திவைத்தல் முகவரினால் கழிக்கத் தவறியது																						
மூலம்	வகை	பெற்றுக் கொண்ட திகதி	பெற்றுக் கொண்ட தொகை (ரூபா)							சத ம்	கொடுப்ப னவுத் திகதி	நிறுத்திவைக்கப்படுபவரினால் கொடுப்பனவு செய்யப்பட்ட நி. வை. வ (ரூபா)							சத ம்			
712	713	714	715								716	717										
.1																						
.2																						
.3																						
.4																						
.5																						
செலுத்தப்பட்ட மொத்த நிறுத்திவைத்தல் வரி (717 ஆம் கூட்டின் மொத்தம்)											718											
முற்பண பெறுகையின் மீது முன் கொண்டு வரப்பட்ட நிறுத்திவைத்தல் வரி											719											
மொத்த நிறுத்திவைத்தல் வரி (718+719)											720											
2025/2026 ஆம் வரி மதிப்பீட்டாண்டில் கோரப்பட்ட நிறுத்திவைத்தல் வரி											721											
721ஆம் கூட்டிலுள்ள தொகையை 9C ஆம் அட்டவணையின் 933 ஆம் கூட்டில் பதியவும்																						
முற்பண பெறுகையின் மீது முன் கொண்டு செல்லப்பட்ட நிறுத்திவைத்தல் வரி (720-721)											722											

[illegible]



வருமான விபரத்திரட்டு - தனியாள்
அட்டவணை 08 - வரிக்கணிப்பீடு
வரி மதிப்பீட்டாண்டு: 2025/2026

வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)	
இந்த அட்டவணையை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்	

			(ரூபா)										சதம்	
A	விபரத்திரட்டின் 120 ஆம் கூட்டிலுள்ள வரி விதிக்கப்பட்டத்தக்க வருமானத்தை பதியவும்	801												

		.1										.2		.3														
		வருமானம் (ரூபா)										சதம்		வீதம்		வரி (ரூபா)										சதம்		
B	அட்டவணை 1 இன் 110 ஆம் கூட்டின் மொத்த முடிவுறுத்தல் நன்மைகள்	802																										
	சிறப்பு வீதத்தின் கீழ் முடிவுறுத்தல் நன்மைகள்	803.a												0%														
		803.b												6%														
		803.c												12%														
	பொதுவான வீதத்தின் கீழ் முடிவுறுத்தல் நன்மைகள்	804												வழிகாட்டியைப் பார்க்கவும் ;														
முடிவுறுத்தல் நன்மைகளின் மீதான மொத்த வரி (803.a.3+ 803.௮.b.3 + 802.c.3 +804.3)														805														
805 ஆம் இலக்க கூட்டின் தொகையினை விபரத்திரட்டின் 130 ஆம் கூட்டில் பதியவும் ;																												
C	முதலீட்டு சொத்துகளின் தேறிப் பெறுகையின் மீதான வரி (அட்டவணை 3 இலிருந்து)	806												10%														
	D	பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப்	807																									
806.3 மற்றும் 807.3 கூடுகளின் மொத்த தொகையினை விபரத்திரட்டின் 140 ஆம் கூட்டில் பதியவும்																												
E	பந்தயம் மற்றும் சூதாட்டம், எவையேனும் மது, புகையிலை உற்பத்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அல்லது இறக்குமதி மற்றும் விற்பனையிலிருந்தான வரிவிதிக்கப்படத்தக்க வருமானத்தின் மீது வரி	808												45%														
	அதிகரித்து செல்லும் வருமான வரி வீதத்தில் வரிவிதிக்கத்தக்க வருமானத்தின் மீதான வரி	809.A												வழிகாட்டியைப் பார்க்கவும்														
	சேவை ஏற்றுமதி அல்லது வெளிநாட்டு ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும் வரி அறவிட முடியுமான வருமானத்திற்கு உட்பட்ட வரி	809.B												15% (உயர்ந்த பட்சம்)														
	ஏதேனும் ஏனைய வரிவிதிக்கத்தக்க வருமானத்தின் மீதான வரி	809.C																										
வரியிடப்படத்தக்க வருமான மீது மீதான வரி (808.3+809.௮.A.3+809.B.3+809.C இன் மொத்தம்)														810														
810 ஆம் கூட்டில் உள்ள தொகையை விபரத்திரட்டின் 150 ஆம் கூட்டில் பதியவும்																												
F	இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவில் வரி (நி.வ.வ கழிக்கப்படாதவை) (அட்டவணை 06 இன் 614 ஆம் கூடு.)	811																										
811 ஆம் கூட்டின் தொகையை விபரத்திரட்டின் 160 ஆம் கூட்டில் பதியவும் ;																												



வரிசெலுத்துநர் அடையாள இலக்கம் (TIN)	
இந்த அட்டவணைகளை பூர்த்தி செய்யும் முன்னர் வழிகாட்டியை வாசிக்கவும்	

அட்டவணை 9													
		(& gh.)										சதம்	
வெளிநாட்டு வரி வரவு	901												
வரி கணக்காய்வின் முன்னரான சுய மதிப்பீட்டு வரியின் 60ம% மீள் கொடுப்பனவு (2023.04.01 முதல் செயல்வலுப்பெறும் வகையில்)	902A												
ஊழிய வருமானத்தின் மீது செலுத்தப்பட்ட தனியாள் முற்பண வருமான வரி – முதன்மை ஊழியம் (APIT-T(NEW) 10 சான்றிதழை இணைக்கவும்)	903A												
	903B												
	903C												
ஊழிய வருமானத்தின் மீது செலுத்தப்பட்ட தனியாள் முற்பண வருமான வரி – முதன்மை ஊழியம் (APIT-T(NEW) 10 சான்றிதழை இணைக்கவும்)	904A												
	904B												
	904C												
முடிவுறுத்தல் நன்மைகள் மீது செலுத்தப்பட்ட வரி (உழைக்கும் போது செலுத்தும் வரியின் வு-13 சான்றிதழை இணைக்கவும்)	905												
பங்குடமை வரியில் பங்குதாரரின் பங்கு - (9A அட்டவணையின் 925 ஆம் கூட்டில் இத் தொகையை பதியவும்)	906												
பங்குடமையிலிருந்தான முற்பண வருமான வரி - (7 C அட்டவணையின் 726 ஆம் கூட்டில் இத் தொகையை பதியவும்)	907												
முற்பண வருமான வரி வரவு - (7 A அட்டவணையின் 710 ஆம் கூட்டில் இத் தொகையை பதியவும்)	908												
முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப் பெறுகை மீதான செலுத்தப்பட்ட வரி (மூலதன ஈட்டுகை வரி - CGT)	909												
பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப் பெறுகை மீதான ஈட்டுகை மீது செலுத்தப்பட்ட வரி	910												
தவணைக் கட்டணங்களும் நிறுத்திவைத்திருப்பவரினால் செலுத்தப்பட்ட நிறுத்திவைத்தல் வரி / முற்பண வருமான வரி - (9B அட்டவணையின் 934 ஆம் கூட்டில் இத் தொகையை பதியவும்)	911												
மொத்த வரி வரவுகள் (901 முதல் 911 வரையிலான கூடுகளின் மொத்தம்)	912												
912 ஆம் கூட்டின் தொகையினை விபரத்திரட்டின் 180 ஆம் கூட்டில் பதியவும்													

[illegible]

அட்டவணை 9 B - தவணைக் கொடுப்பனவு மற்றும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பவரினால் செலுத்தப்பட்ட நிறுத்தி வைத்தல் வரி / முற்பண வருமான வரி														
	கொடுப்பனவு திகதி				செலுத்தப்பட்ட தொகை(ரூபா)								சதம்	
1 ஆம் தவணை					927									
2 ஆம் தவணை					928									
3 ஆம் தவணை					929									
4 ஆம் தவணை					930									
இறுதி கொடுப்பனவு					931									
மொத்த சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகள் (927+928+929+930+931)														
நிறுத்திவைத்திருப்பவரினால் செலுத்தப்பட்ட நிறுத்திவைத்தல்/ முற்பண வருமான வரி (6B அட்டவணையின் 614 ஆம் கூடு மற்றும் 7B அட்டவணையின் 721 ஆம் கூட்டில் உள்ள தொகையை பதியவும்)														
மொத்த தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் நிறுத்திவைத்தல் வரி மற்றும் முற்பண வருமான வரி கொடுப்பனவுகள் (932 + 933)														
934 ஆம் கூட்டின் தொகையை 09 ஆம் அட்டவணையின் 911 ஆம் கூட்டில் பதியவும்														

